வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அரசினுடைய நிதிநிலையைக் குறித்து அந்த படுக்கைகளினுடைய வசதிகளை அதிகரிப்பது குறித்து அரசு பரிசீலிக்கும்.

காரையூரில் கால்நடை மருத்துவமனை

*988—திரு. ஆலவயல் சுப்பையா :

மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா :

திருமயம் தொகுதி, காரையூரில் கால்நடை மருத்துவமனை துவக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

மாண்புமிகு டாக்டர் க. சந்திரசேகரன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

தற்போது வாய்ப்பில்லை.

திரு. ஆலவயல் சுப்பையா : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பொன்னமராவதியை உள்ளடக்கிய அந்தப் பகுதி 43 ஊராட்சிகளைக் கொண்டது. பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் ஒரே ஒரு கால்நடை மருந்தகம்தான் இருக்கிறது. ஆகவே இன்னொரு கால்நடை மருந்தகத்தை அமைக்க அரசு விரைவில் ஆவன செய்யுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் க. சந்திரசேகரன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, புதிய கால்நடை மருந்தகம் அமைப்பதற்கு உரிய தீர்மானத்தினை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தால், அதுகுறித்து தக்க நேரத்தில் ஆய்வு செய்து அரசு முடிவு எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கு ஜெர்மனியிலிருந்து உயர்தர மாடுகள் வாங்குதல்

*6601—திரு. எஸ். டி. உகம்சந்த் :

மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) மேற்கு ஜெர்மனியிலிருந்து தமிழக அரசு உயர்தர மாடுகள் வாங்கி உள்ளதா?

(ஆ) ஆம் எனில், அவைகள் எங்கு வழங்கப்பட்டு உள்ளன?